[குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் (*) வெள்ளிக்குறி இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]

(2) அறிவிப்புகள்

(அ) அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது குறித்து

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: இன்று நடைபெறுவதாக இருந்த அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் 30—3—1973-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இப்போது சட்டப் பேரவை விதி 41-ன் கீழ் திருமதி டி. என். அனந்தநாயகி அவர்கள் ஒரு அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையை மாண்புமிகு கல்வி, உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார்.

திரு. என். கே. பழனிசாமி: தலைவரவர்களே, சென்ற சட்டமன்றக் கூட்டத்தில் ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கையை விவாதிக்க ஒரு நாள் ஒதுக்குவதாகச் சொன்னீர்கள்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: கவன ஈர்ப்பு பிரச்னை முடியட்டும். அதற்குப் பிறகு நீங்கள் கேள்வியைக் கேட்கலாம்.

3. கவன ஈர்ப்பு.

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மூடப்பட்டிருப்பது குறித்து

THIRUMATHI T. N. ANANDANAYAKI: I wish to call the attention of the Hon. the Minister for Education and Local Administration to a matter of urgent public importance, namely, the closure of Annamalai University due to some clash between two groups of students. தலைவரவர்களே, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அடிக்கடி நடக்கக் கூடிய நடவடிக்கை. . .

MR. DEPUTY SPEAKER: The hon. Member may just read the notice. After the reply was given by the Hon. Minister, the hon. Member can ask for clarification.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6,000 ஆகும். அதில் 4,000 பேர்கள் கலை, அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

6—3—1973 அன்று ஒரு பிரிவைச் சேர்ந்த சுமார் 40 கலை, அறிவியல் பிரிவு மாணவர்கள் கல்லூரி விடுதியினை நோக்கி கல்வீச்சு நடத்தினர். விடுதியில் தங்கியிருந்த எதிர்த்தரப்பு மாணவர்களினால் இது எதிர்க்கப்பட்டது. இதன் விளைவாக கலை, அறிவியல் பிரிவைச் சேர்ந்த சுமார் 700 எதிர்தரப்பு மாணவர்கள் பல்கலைக் கழக எல்லைக்குள் ஓர் ஊர்வலம் நடத்திச் சென்று பல்கலைக் கழகப் பதிவாளரின் அலுவலகத்தின் முன்பு கூடி, திரு. மாசிலாமணி என்ற ஒரு மாணவர் மேலும் அவரைச் சார்ந்த ஏனைய மாணவர்கள் மேலும் மற்றவர்களைத் தாக்கியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். அன்று மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. 8—3—73 அன்று, அவர்கள் பல்கலைக் கழக பதிவாளருக்கும் துணைவேந்தருக்கும் ஓர் விண்ணப்பம் விடுத்தனர். 8—3—73 அன்றும் 9—3—73 அன்றும் அவர்கள் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிவாளரின் வேண்டுதலின் பேரில் 6—3—73 அன்று மாலை 7-00 மணியிலிருந்து பல்கலைக் கழகச் சூழலில் போலீஸ் பாதுகாப்பும் பாராவும் அளிக்கப்பட்டன. மாசிலாமணி மீதும் ஏனையவர் மீதும், தாக்குதல் நடத்தியதற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசாரால் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பதிவாளர் மேற்படிச் சச்சரவுகள் மாணவர்களிடையே உள்ள தனிப்பட்ட விரோதங்களினால் மட்டுமே ஏற்பட்டவை என்றும் இதற்கும் பல்கலைக் கழகம் அல்லது கல்வி பற்றிய விஷயங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் அரசிற்குத் தெரிவித்துள்ளார். மேலும் தொழில் நுட்பம், விவசாயம், பட்டமேற்படிப்பு வகுப்புகள் ஆகியவைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. ஏனைய வகுப்புகளுக்குப் படிப்பிற்கான விடுமுறை 10—3—73 லிருந்து முன்னதாக விடப்பட்டது. தற்பொழுது கொந்தளிப்பு ஏதுமின்றி சூழ்நிலை அமைதியாக உள்ளது.

மேலும் பாட திட்டங்கள் முடிக்கப்படாத வகுப்புகளை 26—3—73 லிருந்து 31—3—71 வரை நடத்த தற்சமயம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமதி த. ந. அனந்தநாயகி: தலைவரவர்களே, எங்களுக்கு வருகின்ற தகவல் எல்லாம் இரு சாரார் மாணவர்களின் மோதலோடு நிற்காமல், வெளியேயிருந்து இரு சாரார் சார்பிலும் ஆட்கள் அனுப்பும் சூழ்நிலையிருப்பதால், அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் வெட்டு, குத்து நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான். இதைச் சீர்படுத்த, வெளியிலிருந்து ஆட்கள் உள்ளே வராத அளவுக்குச் சரியான முறையில் பாதுகாப்பு ஏற்படுத்த அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

1973 மார்ச் 28]

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, முன்பு இப்படிப்பட்ட தகராறுகள் ஏற்பட்டபோது சிதம்பரம் நகரைச் சார்ந்த முக்கிய மாணவர்கள், எல்லாக் கட்சிகளையும் சார்ந்த பெரியவர்களைக் கூட்டி வைத்து, சமாதானக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாக அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு என்று ஒரு குழுவைக்கூட அமைத்திருந்தார்கள். அதையும் மீறி இப்படிப்பட்ட விளைவுகள் சில சமயங்களில் ஏற்பட்டு விடுகின்றன. இந்தத் தடவை நடந்தது, மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு என்றும், வெளியிலிருந்து வெளியார் அனுமதிக்கப்படாத அளவுக்கு நிலைமை இருந்தது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இப்போது அமைதியான சூழ்நிலை இருக்கிறது. 26-ம் தேதியிலிருந்து கல்லூரியின் பாட திட்டங்கள், கல்லூரி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டு, படிப்படியாக நடைபெற்று வருகின்றன.

(ஆ) திரு. கே. எம். குரியன் அவர்களின் மரணத்தை அடுத்து மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதும், தொழிற்சங்க கோரிக்கைகளை நிர்வாகத்தினர் ஏற்க மறுப்பதும் குறித்து.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் இப்போது மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு சட்டமன்ற 41-வது விதியின் கீழ் ஒரு அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையைக் கொண்டுவருவார்.

THIRU K. T. K. THANGAMANI : Mr. Deputy Speaker, Sir, I call the attention of the Honourable the Minister for Labour to a matter of urgent public importance, namely, the closure of the Madras Rubber Factory since the death of Thiru K. M. Kurian and refusal of the management to accept the demands of the Union.

* **மாண்புமிகு திரு. என். வி. நடராசன் :** மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்களே, மின்சார வெட்டின் காரணமாக சென்னை இரப்பர் தொழிற்சாலை நிர்வாகத்தினர் 15—2—1973 முதல் 70 சதவிகித அளவு வரையிலான தொழிலாளரைப் பணிக்குறைப்பினால் வேலையிலிருந்து நிறுத்தினர். அவ்வாறு தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டது 13—3—73-க்குள் 30 சதவிகிதமாகக் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டது 13—3—1973-ல் பணிக்குறைப்பினால் தொழிலாளரை வேலையிலிருந்து நிறுத்துவது குறித்து நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவேதும் எடுக்கப்படவில்லை. 14—3—73-ல் மொத்தம் 1,553 தொழிலாளர்களில் 1,100 தொழிலாளர்கள் வேலைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். ஆனால்